



വെർബും ഫോമിനി

V E R B U M D O M I N I

2025 ഫെബ്രുവരി

13

പീഡാനുഭവ തോയർ : കുറുത്രേതാലത്തിരുന്നാൾ

വിശ്വദൈവാരം ക്രിസ്തവുവിഭാഗാളും

പാ. റാഹി കുട്ടകൽ



இன்னு சொலாம் என்றால் புரூஸ்னால் பெற்றிருக்கிற பிரசேவமால் பிரியாகுவேல் வடாதுளிலீருப்பி வடாதின்களை ஏற்றிதிரிக்குவதற்காண் நாம். குருவேலோவகர் கெக்கல்லேலுடை வாயிலினேற் புரூஸ் ஹோஸாம் என்ன் அரித்து பாடி யெழுவிலீருப்பு இருப்பதை பேசுவதற்கான நாம் இன்னு அதேமாதிரிக்குவதே. ஒரு விழுவப்பாரதிலை கோர விடுவது வெவ்விய மாற்ற யாமாற்றமுன்னாலும் விகாரணங்களும் நமிலுப்பதற்குமானால் சொலாம் என்றால் அதைப்பார்வையாக வெளித்திட நின் ஆவுவை வெளியிடுவதை “அவனை குருவிக்குவதுகை” என்ன அதேகாரத்திலீருப்பது கூடாது என்றும் அதைப்பார்வையாக வேஷப்பகல்க்கு கூட இருப்பதற்குமானால் சொலாம் பார்வை இருக்குவதுக்கு, யெழுவிலின கெஞ்சக்காலி அளவிகளிலேலுடை என்னால் அயற்சிக்குதாய் மறிலேயருக்கென்றது, நியங்களை கென்று ஸ்ரூப்பியின்களில் கொலபாதகியாய் வளை வாயிலினுவேளி தாமஸியாத அலமுயிக்குவது. மூச்சினை உயிர்ச்சி஖ுவதை அடைவதற்காக காளைக் கவனப் பிரிச்சுவினையும் மூச்சினையும் வயிக்கொள் தூங்காலைக் காலை வெறுக்குவேளி என்னை ஜிவின் துஜிக்குவும் என்னும் பயிறுக்கப் படுத்துவது தெளை தூங்குவினை அளியுக்க போலிலுமான் அவற்றின்கீழ் அளவிடுகின்ற நஷ்டம்

அனிசெ பார்வையின் கொள்கை கலைங்கு பள்ளக்காதி யங்குவதைப் படித்துமிகு என்று நிர்வாகமாகவுடன். இவனில் யாதொரு தற்கு ஸார் கானுகூளிட ஏன் வியிக்கும் நாவு தனை இவைக்கு நாமத் குலிஞ்சு மற்றும் வியிக்கும். நமக்கு அவசராட்குடும் போயில் கிள்கால் ஏன் பார்வையை விடுகிறீர்கள் கானு நாட்டு உழைந்திருக்கிறேன் நாலுக்கற் கஷிண்ணிட்ட ஸ். விழுவுவாற்றிலே வெருவுவுண்டு இனையென நிருப்பிட்டான்.

ഇതു ആഴ്ചയിലെ ഒരോ സംഭവങ്ങളെയും നാം മനസ്സിൽ കൊണ്ടുപാടി കൊണ്ടിരിക്കുമോ എന്നതിനും

- ക്രിസ്തുവിന്റെ കുദാ ഇത് രഹണങ്ങളിൽ ഞാനു ഗണാം എന്നോ?
 - ഉണ്ടക്കിൽ ഫുരൈറ്റ് സ്ഥാനം ഫുവിടെയാണ്?
 - പേടിച്ചേറിയ ലിഷ്യൂനാഡിൽ ഒരാളാണോ ഞാൻ?
 - നിന്മധനയോടു കൂദിശിന്റെ വഴിയിൽകൊണ്ട് നിന്നു ജനക്കുട്ടത്തിൽ ഒരുവനാണോ ഞാൻ?
 - ആർക്കുട്ടനിലാണ് ആവബന്ധമുണ്ടാണെങ്കാം ഹോസ്റ്റ നയയും, ഹാൾഡലൂച്ചയയും പാടുകയും, അടുത്ത കിഞ്ഞന്തിൽ നിന്നീവാൻ മെത്തപ്പാറ്റ വേണ്ടും

ଭୁବିଲ୍ଲ କୁରୁକୁରୁୟ ଚର୍ଯ୍ୟଗାନାଣୀ ତାଙ୍କ? ଶୁଣି ପିଲ୍ଲାମାରଣିଲି ନମ୍ବର ଅରଥାରଥରେ
କୃତ୍ୟାମ୍ଭ ବୋଯାଜାନ୍ତିଲିଲୁକ ନୟକ୍ଷ କିମ୍ବିଛୁଣି
କାହା । କ୍ରିସ୍ତୁଲିଲିଗ ପ୍ରାୟାଳୀରେ କପାଳରେ
ତୁଳିନ୍ ହୋଲାନ ପାଦି ଏତିରେତିକାହା । ଅନୁତ୍ତ
ନିଶ୍ଚିଷ୍ଟ ଅବଳନ ଉପେକ୍ଷିକାର କୁରିଲିଲିରେ ପାଦି
ଯିଲିଲୁ କୁର ନିଶ୍ଚିକାହା । ବେଳୋନିକାରେ ପୋଲେ
ଆଖିଲିଲିକାହା । ଶିଖଯୋଗେ ପୋଲେ କେକରିତା
ଜୀବାକା । ପରିଶ୍ରେଷ୍ଟ ଅଭିଭାବ ପୋଲେ ଅବଶେଷ ସମା
ନନ୍ତିଲିଲୁ, ରଥାନତିଲିଲୁ, ଉତ୍ତମାନତିଲିଲୁ ପକାଇ
ଯାକା 。

അമൃവം

ആര്യവാ പ്രിയജുമുവരെ, മന്ന് തിരുസ്വാദ ചാരാന സായർ ആണോളാക്കിക്കുകയാണ്. “ഹോസ്റ്റാ, ഭാവി ദിന് സുതന് ഹോസ്റ്റാ” എന്ന ആർപ്പണവിളിക്കേണ്ട യഹൂ ജനം യേശുവിനെ അറുസലെ ദേവാലയത്തിലെയ്ക്ക് ആന്തിക്കൊന്നു ആരും മുത്തുവരെയും കയിലിയിപ്പിട്ടുത കഴുതയുടെ പുറത്താണ് യേശുവിനു നമ്പരൻ പന്തം. ഇന്ന് ഇടവക ജാറ നീന്തകും രക്ഷയുള്ള കുള്ളുമുള്ളേണ്ട് ദോഖയാൽ ലൈഡ് നിന്നും ദേഹം ചിന്തിക്കണം എന്ന് യേശുവിനു സംബന്ധിക്കുമ്പോൾ എന്നും, ഫലഭയും വിന്മയമാണോ അതോ, അവനും വസന്തസമ്പന്നകാമനും, ക്രൂരിക്കാനുംഘാതി തകരു പാരുതു നടക്കുകയും അതിനുള്ള പഴയതു കൂടി അഞ്ചുംഖിക്കുകയും ചെയ്യുന്ന പ്രധാന പുരോഹിതന്മാരുടെയും, ഉന്നപ്രാണികളുടെയും മനോഭാവമാണോ എന്നാണ്. നീർമലയായ റവയയേറ്റുടു, പാരിസ്ഥിതാദം കുടു മു പെസ്പാരാഹിസ്യുൺബൈ യുാനിക്കുവാനു, അപിടുത്ത പ്രിയാനുവാദണിലെ ആശ്രിതി മനസ്സിലാക്കാനു വേണ ക്രപ്പാബന്നാർക്കാഡി പ്രാർത്ഥിച്ചുകൊണ്ട് ബലിയിൽപ്പാന്തിനിന്നായി നമ്പുകാരുണ്ടോ.

ഓന്നാം വായന

എശ്വരാ പ്രവാചകൻ
പുസ്തകത്തിൽനിന്ന് (50 : 4-7)

(എന്നെന്ന തല്ലിനുവൻമിൽനിന്ന് എന്നുള്ള ചുവാം ഞാൻ ചൊണ്ടില്ല.
ഞാൻ ലജ്ജിതന്നുകയറിപ്പെട്ടുന്ന് എന്നിക്കും അനിയാം - കർത്തൃഭാസമിന്റെ
ചുവാം യാനു)

ପରିକ୍ଷେଣିଙ୍କ ଆଶ୍ୱାସ ଗନ୍ଧକୁଟା ବାକି ବେଳିବାଯା
କରିଥାଏଁ ଏହାର ଶିଖେଣିଯତ୍ତ ମୋଲେ ଅୟାପା
ନିଚ୍ଛି ପ୍ରାଚୀ ତୋରୀ ଅଭିନ୍ଦୁର୍ମାଣ ଏହିରେ କାହାକୁଳେ
ରିଶ୍ଵେଣିଯତ୍ତାପାଲ ଉଠାନ୍ତିରୁଣ୍ଟ ବେଳିବାଯା କରି
ଥାଏଁ ଏହିରେ କାହାକୁଳ ରୁଗ୍ରିଣ୍ଟ ଥାଏଁ ଏହିରେକିମ୍ବା
କଣ୍ଠେ ପିରିମ୍ବାନ୍ତକଣ୍ଠେ ବେଳିତିଲ୍ଲି. ଅଭିନ୍ଦୁପାରିଙ୍କ ପ୍ରାଚୀ
ପାଦ ରାଜିରି ପିରିମ୍ବାନ୍ତକଣ୍ଠେ କରିଲୁଛକଲୁଣ୍ଟ ଥାଏଁ କାଣିନ୍ତି
ଛି କେତୁଣ୍ଡା. ଗିରିଯାନ୍ତିନିନ୍ଦାଙ୍କୁ ତୁଳିଲିନିନ୍ଦାଙ୍କୁ
ଥାଏଁ ବୁଝିବ ତିରିପାଦ କରିଥାଏଁ ଏହିନିନ୍ଦାଙ୍କୁ
ସାହାଯ୍ୟକିଳେନାନିନ୍ଦାଙ୍କୁ ଥାଏଁ ପଠାକତିଲ୍ଲି. ଥାଏଁ
ଏହିରେ ବୁଝି ବେଳାନ୍ତପ୍ରଯାତି ଏହିକିମ୍ବା ଲଜ୍ଜିକେ
ତାପିବୁକୁଳିଯିଲୁଣ୍ଟ ଥାଏଁନିଯନ୍ତା.

കർത്താവിന്റെ വചനം.

പ്രതിവചനസകീർത്തനം

(22 : 7-8, 16-17, 18-19, 22-23)

എന്നു ദേവമേ, എന്നു ദേവമേ,
എന്തുകൊണ്ട് അണ്ട് ഫീന പ്രോക്ഷിച്ചു!

କାଳୁଗାନାମରିଲ୍ଲା ଏବଂବା ଅବହେଳିକରୁଣ୍ଟା; ଅବରି
କୋଣାମାକାରୁକରୁଣ୍ଟା ପରିହାଳିଛି ତଥାଯୁଦ୍ଧରୁକରୁଣ୍ଟା
ଚାହୁଁଣ୍ଟା; ଅବନ କରିତାପିଲି ଅଶ୍ରୁରୁଲ୍ଲା; ଅବି
ଜ୍ଞାନ ଅବବନ ରଙ୍ଗଶିକରେ; ଅବିଦ୍ୱାନ୍ ଅବବନ ସ୍ଵର
(ରାଗାକରିଦି;

എന്ന് ദേഖുമോ

ତାଙ୍କର ଏହିରେ ପ୍ରସ୍ତର କୁଟିଲିରିକୁଣ୍ଣ; ଅଯଥା
କଳ୍ପନା ଦ୍ୱାରା ଏହିରେ ପରିଣାମିକୁଣ୍ଣ; ଅବଧି
ଏହିରେ କେତୋବ୍ୟାହର କୁଣ୍ଡିତୀରୁଛି; ଏହିରେ ଆଶ
ମିଳିଲେ ଏହିକାଂକ୍ଷା ଏହିବ୍ୟାହର ପିଲାତିଲାଯି।

എന്ന് ബോധിക്കാം

അവർ എൻ്റെ പസ്ത്രങ്ങൾ പകിടുത്തുകൂടുന്നു; എൻ്റെ അക്കിക്കായി അവർ നുറുക്കിടുന്നു. കുറ്റത്താഡേ, അഞ്ച് അക്കിനിലിക്കുത്തേ! എനിക്കു തുണാധാരവെന, എൻ്റെ സഹായത്തിന് വേദ്യ പാശേ!

എന്ന് ദേഖുമോ.....

ഈവൻ അവിടുത്തെ നാലു ഏസർ സഹാദരരോടു പ്രേജാക്ഷൻസ്, സബ്മെയറ്റിൽ സാരം അനുഭവ പു ചീതുകു. കർത്താവിൻറെ ഭക്തരെ, അവിടുത്തെ സർവ്വക്ഷോഭിപ്പിൾ, യാക്കലാവിൻറെ സന്തതികളെ, അവിടുത്തെ മഹാത്മാപദ്ധതിയും.

എന്ന് ബേബ്മേ.....

രണ്ട് വർഷ

വി. പാലോസ് അപസ്തോലൻ
മിലിഷിയർക്ക് എഴുതിയ ലേവന്നതിൽ
നിന്ന് (2 : 6-11)

(അവൻ തന്നെത്തന്നെ ശുണ്ടാക്കി; ആകയാൽ ദൈവം അവനെ
അത്യധികം ഉയർത്തി)

സാമ്പിളേഷൻ ടൈപ്പ് ചൗലാധന റാക്ഷണ

கற்றாவாய யேசுகின்துவே, அனாத ஹிலியுடைய
ராஜாவே, அனேக்கு ஸ்தாபி. (Phil. 2 : 8-9) கிஸ்து
மளைங்கல - அதே குகிழு மளை வகை - அங்குஸர
எழுதுவாயி தெள்கதொட தாழ்த்தி. ஆக்கயாத்
வெப்பம் அவர்களுடையில் உயர்நிடி. எழு மாண்பும்
கூடு பறியாய நாம அந்தக்கயு செய்து. கற்றா
வாய யேசுகின்துவே, அனாத ஹிலியுடைய
அனேக்கு ஸ்தாபி

സുവിശ്വഷം

ലുക്കായുടെ വിശ്വാസ സുവിശ്വാസത്തിൽ
നിന്നും വായന (22 : 14 - 23 : 56)

(നിങ്ങളുടെ കർത്താവായ യേജുകിസ്തുവിന്റെ പീഡനങ്ങളുമെചലിത്തു)

କବ ଲାଜୁଛିରକହୁଣ୍ୟ. ହୁବାର ରେ ତଥ୍ରୁ ଚେତ୍ଯତିକ୍ଳିଲ୍
ଆପାର ତୁରନ୍ତଙ୍କୁ: ଯେବେବେ, ନୀ ଗିରିଶ୍ରୀ ରାଜ୍ୟତ୍ଥୁ ପ୍ରଦେଶ
ଶିଳକୁଣ୍ଡଳ ଏବନ୍ଦୂଷ୍ମ ଉଦ୍ଧବକଣିଳି! ଯେବେ ଆପାବୋର୍କ
ଅଭିଭ୍ରାନ୍ତିକାରୀଙ୍କ ପରମାର୍ଥାବଳୀରେ ଉପରୁକୁଣ୍ୟ,
ନୀ ହୁନ୍ତ ଫଳାଦ୍ୟ କରିବ ପ୍ରାଣିବ୍ୟାହିର ଆୟରିକାହିଁ.
ଆପୋର ଏହିକଣେଠା ଆବାହଣିକହୁଣ୍ୟ ଆୟରିକାହିଁ. ଏହି
ପରା ମନୀକାରୁପିବର କୁଣ୍ଡି ଉଚ୍ଛଵାପି ଅନ୍ତର୍କାଳ ବ୍ୟାହି
ଛୁ. ସୁମରୁ ହୁରୁଣ୍ୟ ବେଳପରିତିତିବ ତିର୍ଯ୍ୟିଲ ନାକବେ
କାହିଁ. ଯେବେ ଉଚ୍ଚତିତି ନିଲାପିତ୍ରିଷ୍ଟ ପିତାମହ; ପିତାମହ,
ଆଜାଯାଦୁର କରଣାଳିତ ଏହିପରି ଆତମାବିରା ତୋର୍ଣ୍ଣ
ସମଦିଶିକହୁଣ୍ୟ. ହୁତୁ ପାଇନ୍ ଆପାର ଜୀବିନ ପବିତ୍ରିତୁ.
ହୁ ଶବ୍ଦବ୍ୟାହିରୁ କଣ୍ଠରୁକୁଣ୍ଠରୁ ତାତ୍ପର୍ୟପରି ବେଳି
ବେଳ ସମ୍ଭାବିତିଷ୍ଟ ପାଇନ୍ତିରୁ: ହୁ ଉଚ୍ଚାଶ୍ରମ ତିର୍ଯ୍ୟାଯାଦୁ
ନୀତିବାହାନ୍ତିକିଣ୍ୟ. କାହିଁବ କାହାନୀ କୃତିକାହୁଣ୍ୟ ଜୀବ
କହିବୁ ହୁରିଥିଲୁବା କଣ୍ଠ ଜୀବନିତିକିଛୁ କହନ୍ତାବୁ ତରିକ୍ଷି
ପୋତି. ଆପାରି ପରିଚକାରୀଙ୍କ ଗଲିଲିତିତ ନୀତି
ଆପାବ ଆନ୍ତରାଶିଛୁଇରୁଣ୍ଟ ନୀତିକିଲୁହୁ ଆକଳି ହୁରି
ଥିଲୁ କଣ୍ଠେକାଣ୍ଠ ନିନିରୁଣ୍ଟ.

കർത്താവിന്റെ സുവിശേഷം.

കാർമ്മികൾ : പ്രിയ സഹോദരരേ, പാപത്ര വെറുവക്കും കയ്യും, പാപിലെ സ്ത്രോഗിക്കുകയും ചെയ്യുന്ന കാരണങ്ങളാണ് ദിവസം ദിവസം അനുഭവാനായ ദൈവത്തിനില്ലെങ്കിലും ധൂമരിൽ നിന്നും ഫൂട്ടായിലിച്ചു കൊണ്ടുള്ളൂ, നീങ്ങ തന്നെയും സമർപ്പിക്കാം.

பிரதிஸூலியக்டானிலிரு எண்ணால் கெஜிகான் கஷிபூரு தீட ஏறேயாவர் அனை வாடுமாளை உடிசு விழூ ஸதிலிரு வோய்தினிலிரு ஜிவிக்கூவான் வேள் கூபா நன்கி எண்ணால் அனுபவமிகளைமன்ற அண்ணேயாடு எண்ணால் பூர்த்திக்கூருங்.

3. குடும்பங்களிட மயாபிக்குக்கயு, குடும்ப ஜிவித நிற அனுபவமிக்குக்கயு வெற்ற நல்ல வெவ்வே, எண்ண ஒரு ஹடக்கயில் ஏழு குடும்பங்களில்லை அன்ன திருவியாற்காட் பேர்மதியுற்கொடூ, எண்ணால் குடும்பங்களில் வருவாய்க்கூடிய, வெவ்வேக்கிறியும் வரவும் பிக்கொண்டு. குடும்ப பூர்த்தியாக்கி பூர்யா நாக்கி கொண்ட பரவுபர ஸ்ரீமதிப்பிழுபு, வைகுவாயிக்குப் பெற்கு அனிலும் வருவதிலிரு அன்ன ஸம்யாகநிதிக் ஜிவிக்கூவான் வைரா குடும்பங்களில்லை அனுபவமிகளை மென்ற அண்ணேயாடு எண்ணால் பூர்த்திக்கூருங்.

கார்ணிகல் : ஸ்டெப்பிரிதாவே, முதல் விழுவு வழக்கிலீ, அதனை திருச்சுமூலரெந்தி பயியாடுவதற்கில்லை, மற்று அதிலும், திருவுபுதுமானத்திலும் பகுதேவரான் என்னை ஒழுங் யோற்றாக்களைக் கொடுக்கிறார்கள்.

ഞങ്ങളുടെ കർത്താവായ

Apr.	വിശുദ്ധർ	വായനകൾ
14 Mon	St. Lydwine	Is 42: 1-7/ Ps 27: 1. 2. 3. 13-14/ Jn 12: 1-11. Is 49: 1-6/ Ps 71: 1-2. 3-4a. 5ab-6ab. 15ab. 17/ Jn 13: 21-33. 36-38
15 Tue	St. Paternus	Is 50: 4-9a/ Ps 69: 8-10. 21-22. 31 and 33-34/ Mt 26: 14-25
16 Wed	St. Bernadette	Ex 12: 8-11/ Ps 116: 12-13. 15 et 16bc. 17-18/ 1 Cor 11: 23-26/ Jn 13: 1-15 Is 52: 13 -- 53: 12/ Ps 31: 2. 6. 12-13. 15-16. 17 and 25/ Hebr 4: 14-16; 5: 7-9/ Jn 18: 1 -- 19: 42
17 Thu	St. Anicetus	Gen 1: 1 -- 2: 2; 0 1: 1. 26-31a/ Ps 104: 1-2a. 5-6. 10 and 12. 13-14. 24 and 35c or Ps 33: 4-5. 6-7. 12-13. 20-22/ Gen 22: 18 -- 22: 1. 9a. 10-13. 15-18/ Ps 15: 6. 8. 9-10. 11/ Ex 14: 15 -- 15: 1-18/ 1 Ex 15: 1-2. 3-4. 5-6. 17-18/ Is 54: 1-14/ Ps 30: 2 and 4. 5-6. 11-12a and 13b/ Is 55: 1-11f/ Is 12: 2-3. 4bcd. 42. 3. 4 or Is 12: 2-3. 4bcd. 5-6 or Ps 32 -- 4: 4/ Ps 19: 8. 9. 10. 11. 12/ Ez 36: 17-18. 28-29/ Ps 42: 3. 5bcd. 42. 3. 4 or Is 12: 2-3. 4bcd. 5-6 or Ps 51: 12-13. 14-15. 18-19/ Rom 6: 3-11/ Ps 18: 1-2a. 16 and 17. 22-23/ Lk 24: 1-12
18 Fri	St. Apollonius the Apologist	
19 Sat	St. Alphege	